வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ரெஜிஸ்டிரார் விசாரிப்பதாக இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய தீர்ப்புக்குமேல் அப்பீல் செய்து கொள்வதற்கு வேறு வழிகள் இருக்கின்றன.

Paramakudi Panchayat

* 339 Q.—SRI C. SRINIVASAN : Will the Hon. the Minister for Local Administration be pleased to state—

(a) whether any representation was made to the Minister by the Paramakudi Panchayat in Ramanathapuram district for upgrading it as a Municipality; and

(b) if so, the action taken thereon?

கனம் திரு. சே. ம. அ. மஜீத் : (அ) ஆம்;

(இ) இவ்விஷயம் சர்க்காரின் பரிசிலனையில் இருக்கின்றது.

உபரி பால் பவுடர் (தஞ்சாவூர்)

* 340 கேள்வி—திரு. ஆ. கு. சுப்பையா : கனம் சுகாதார அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) தஞ்சாவூர் அரண்மனைக் கட்டிடத்தில் பால் பவுடர் உபரியாக வைக்கப்பட்டுள்ளதா ?

(இ) அப்படி வைக்கப்பட்டிருக்கும் பால் பவுடரின் மதிப்பு எவ்வளவு ?

(உ) அந்த பவுடர் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதற்கான காரணம் யாது ?

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : (அ) உபயோகிப்பதற்கேற்ற பால் பவுடர் தஞ்சாவூர் அரண்மனையில் வைத்திருக்கப்படவில்லை. கெட்டுப்போன பால் பவுடர் மட்டுமே இப்போது அங்கு வைக்கப்பட்டுள்ளது.

(இ) இந்தப் பால் பவுடர் 1961-ல் இலவசமாக வழங்கப்பட்டது.

(உ) நாள்பட்டுப் போனதால் பால் பவுடர் கெட்டுவிட்டது. அது உபயோகத்திற்கு ஏற்றதல்லவென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Milk Pasteurisation Plants

* 341 Q.—SRI R. S. VEERAPPA CHETTIAR : Will the Hon. the Minister for Food be pleased to state the number of Milk Pasteurisation Plants in the State under the management of the Co-operative institutions, and under private sector with the names of their location?

20th November 1963]

THE HON. SRI N. NALLASENAPATHI SARKARAI MANRADIAR: There are four pasteurisation plants in the State under Co-operative and private management established by :—

(i) The Madras Co-operative Milk Supply Union with a Chilling Station at Singaperumalkoil;

(ii) The Kodaikanal Co-operative Milk Supply Union;

(iii) The Coimbatore Co-operative Milk Supply Union with a Chilling Station at Sultanpet; and

(iv) The Nilgiris Dairy Farm at Erode, which is privately owned.

MR. SPEAKER: It is now 10 o'clock. I think the House has no objection to extend the question hour till we dispose of the remaining questions. 10–00 a.m.

திரு. ரா. சு. வீரப்ப செட்டியார்: இத்தகைய ப்ளான்டுகளுக்கு அரசினரிடமிருந்து ஏதாவது மான்யம் கொடுக்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. ந. நல்லசேனபதி சர்க்கரை மன்றாடியார்: இது அந்தந்த சொஸைட்டிகளைச் சேர்ந்ததும், அரசாங்க உதவியும் கொண்டுதான் ஏற்பாடு செய்திருக்கிறது.

செங்கற்பட்டு நகராட்சி

* 342 கேள்வி—**திரு. செ. கொ. விசுவநாதன்:** கனம் ஸ்தல நிர்வாக அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) செங்கற்பட்டு நகராட்சியை இரண்டாந்தர நகராட்சியாக மாற்ற வேண்டும் எனக் கேட்டு அந் நகராட்சியிடமிருந்து அரசாங்கத்திற்கு விண்ணப்பம் வந்ததா?

(இ) அப்படியானால், அதன்பேரில் எடுத்த நடவடிக்கை என்ன?

கனம் திரு. சே. ம. அ. மஜீத்: (அ) இல்லை ஐயா;

(இ) வினா எழாது.

திரு. செ. கொ. விசுவநாதன்: நகர சபையின் தகுதி நிர்ணயிக்கப்படுவது மக்கள் தொகையின் அடிப்படையிலா அல்லது வருமானத்தின் அடிப்படையிலா என்று அறிய விரும்புகிறேன்.

கனம் திரு. சே. ம. அ. மஜீத்: வருமான அடிப்படையிலும் மக்கள் தொகை அடிப்படையிலும் சேர்ந்துதான்.

Madras Dairy and Milk Project

* 343 *Q.*—SRI M. KALYANASUNDARAM: Will the Hon. the Minister for Food be pleased to state—

(*a*) the steps taken to reduce the loss incurred by the Madras Dairy Milk Project; and